

الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلَى آلِهِ وَصَحْبِهِ أَجْمَعِينَ

புகழ் அனைத்தும் அகிலங்களைப் படைத்துப் பாதுகாக்கும் அல்லாஹ்வுக்கே! சாந்தியும் சமாதானமும் நமது தலைவர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தார், தோழர்கள் அனைவர் மீதும் உண்டாகட்டுமாக!

الْحَمْدُ	لِلَّهِ	رَبِّ	الْعَالَمِينَ
புகழ் அனைத்தும்	அல்லாஹ்வுக்கே	படைத்துப் பாதுகாப்பவன்	அகிலங்கள்

وَ	الصَّلَاةُ	وَالسَّلَامُ	عَلَى سَيِّدِنَا
இன்னும்	சாந்தி	சமாதானமும்	நமது தலைவர் மீது

مُحَمَّدٍ	وَعَلَى آلِهِ	وَصَحْبِهِ	أَجْمَعِينَ
முஹம்மத் (ஸல்)	அவர்களின் குடும்பத்தார் மீதும்	அவர்களின் தோழர்கள் மீதும்	அனைவர்

தொழுகை இஸ்லாமியக் கடமைகளில் மிக முக்கியத்துவம் வாய்ந்த இரண்டாவது கடமையாகும்.

.... فَأَقِيمُوا الصَّلَاةَ إِنَّ الصَّلَاةَ كَانَتْ عَلَى الْمُؤْمِنِينَ كِتَابًا مَوْفُوتًا

: தொழுகையை நிலை நாட்டுங்கள் நிச்சயமாக நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது. (அல்குர்ஆன் 4:103).

كَانَتْ	الصَّلَاةُ	إِنَّ	فَأَقِيمُوا الصَّلَاةَ
ஆகிவிட்டது	தொழுகை	நிச்சயமாக	தொழுகையை நிலை நாட்டுங்கள்

مَوْفُوتًا	كِتَابًا	عَلَى الْمُؤْمِنِينَ
நேரம் குறிக்கப்பட்ட	கடமை	நம்பிக்கை கொண்டோர் மீது

حَافِظُوا عَلَى الصَّلَوَاتِ وَالصَّلَاةِ الْوُسْطَىٰ وَقُومُوا لِلَّهِ قَانِتِينَ (2:238)

தொழுகைகளையும், நடுத்த தொழுகையையும் பேணிக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நில்லுங்கள்! (அல்குர்ஆன் 2:238)

حَافِظُوا	وَقُومُوا	لِلَّهِ	عَلَى الصَّلَوَاتِ
பேணிக் கொள்ளுங்கள்	நில்லுங்கள்	அல்லாஹ் வுக்கு	தொழுகைகள் மீது

وَ	الصَّلَاةِ الْوُسْطَىٰ	قَانِتِينَ
இன்னும்	நடுத்த தொழுகை	கட்டுப்பட்டு

اتْلُ مَا أُوحِيَ إِلَيْكَ مِنَ الْكِتَابِ وَأَقِمِ الصَّلَاةَ إِنَّ الصَّلَاةَ تَنْهَى عَنِ الْفَحْشَاءِ وَالْمُنْكَرِ وَلَذِكْرُ اللَّهِ أَكْبَرُ  
وَاللَّهُ يَعْلَمُ مَا تَصْنَعُونَ

: (முஹம்மதே!) வேதத்திலிருந்து உமக்கு அறிவிக்கப்பட்டதைக் கூறுவீராக! தொழுகையை நிலை நாட்டுவீராக! நிச்சயமாக தொழுகை வெட்கக்கேடான காரியங்களை விட்டும், தீமையை விட்டும் தடுக்கும். அல்லாஹ்வை நினைப்பதே மிகப் பெரியது. மேலும் நீங்கள் செய்வற்றை அல்லாஹ் அறிவான். (அல்குர்ஆன் 29:45)

اتْلُ	مَا أُوحِيَ	إِلَيْكَ	مِنَ الْكِتَابِ	وَأَقِمِ
கூறு	அறிவிக்கப்பட்டதை	உமக்கு	வேதத்திலிருந்து	இன்னும் நிலை நாட்டு

الصَّلَاةَ	إِنَّ الصَّلَاةَ	تَنْهَى	عَنِ الْفَحْشَاءِ
தொழுகை	நிச்சயமாக தொழுகை	தடுக்கும்	வெட்கக்கேடை விட்டும்

وَالْمُنْكَرِ	وَ	لَذِكْرُ اللَّهِ	أَكْبَرُ
தீமையையும்	இன்னும்	அல்லாஹ்வை நினைப்பது	மிகப் பெரியது

وَاللَّهُ يَعْلَمُ	مَا تَصْنَعُونَ
மேலும் அல்லாஹ் அறிவான்	நீங்கள் செய்வற்றை

عَنْ جَابِرٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ الْعَبْدِ وَبَيْنَ الْكُفْرِ تَرْكُ الصَّلَاةِ ٤٦٨٠

: இறை மறுப்புக்கும் (முஸ்லிமான) அடியானுக்கும் இடையில் உள்ள வேறுபாடு தொழுகையை விடுவதாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்: முஸ்லிம்

عَنْ جَابِرٍ	قَالَ	رَسُولُ اللَّهِ	بَيْنَ
ஜாபிர் மூலம்	கூறினார்	அல்லாஹ்வின் தூதர்	இடையில்

الْعَبْدِ	وَبَيْنَ الْكُفْرِ	تَرْكُ الصَّلَاةِ
அடியான்	இறை மறுப்புக்கும்	தொழுகையை விடுவது

அல்லாஹ் விரும்பும் தொழுகை:

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَقْرَبُوا الصَّلَاةَ وَأَنْتُمْ سُكَارَى حَتَّى تَعْلَمُوا مَا تَقُولُونَ

: நம்பிக்கையாளர்களே! நீங்கள் போதையுடையவர்களாக இருக்கும் நிலையில் தொழுகைக்கு நெருங்காதீர்கள், நீங்கள் என்ன கூறுகிறீர்கள் என்று தெரியும் வரை.....4:43.

سُكَّارِي	وَأَنْتُمْ	لَا تَقْرُبُوا الصَّلَاةَ	يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا
போதையுடையவர்கள்	நீங்கள்	தொழுகைக்கு நெருங்காதீர்கள்	நம்பிக்கையாளர்களே!

مَا تَقُولُونَ	حَتَّى تَعْلَمُوا
நீங்கள் கூறுவது	தெரியும் வரை

தொழுகைக்குச் செல்லுமுன் அத்தொழுகையில் என்ன கூறுகிறோம் என்று தெரிந்து தொழுவேண்டுமென்பதையே இவ்வசனம் வலியுறுத்துகிறது.

عَنْ مَالِكٍ ..... وَصَلُّوا كَمَا رَأَيْتُمُونِي أُصَلِّي ..... بخاري ٦٣١

:.....என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்..... அறிவிப்பவர்: மாலிக் (ரலி), புகாரி 631.

أُصَلِّي	كَمَا رَأَيْتُمُونِي	صَلُّوا	عَنْ مَالِكٍ
நான் தொழுவேன்	என்னை நீங்கள் கண்டது போல	நீங்கள் தொழுங்கள்	மாலிக் (ரலி) மூலம்

குறிப்பு: ஹதீஸ்களின் துவக்கத்தில் வரக்கூடிய عَنْ என்ற வார்த்தைக்கு மூலம் அறிவிக்கப்படுகிறது என்று பொருள் கொள்ள வேண்டும், அறிவிக்கப்படுகிறது என்ற பொருள் கொண்ட வார்த்தை போக்கப்பட்டே இருக்கும். எனவே عَنْ مَالِكٍ என்றால் மாலிக் மூலம் அறிவிக்கப்படுகிறது என்றும் அதேபோல عَنْ எந்த எந்த வார்த்தையுடன் சேர்ந்து வருகிறதோ அந்தப் பொருளைக் கூறிக் கொள்ள வேண்டும்.

عَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِفْتَاحُ الصَّلَاةِ الطُّهُورُ وَتَحْرِيمُهَا التَّكْبِيرُ وَتَحْلِيلُهَا التَّسْلِيمُ ٦١. ابو داود

"தொழுகையின் திறவு (உளு எனும்) தூய்மையாகும். (உலகத் தொடர்புகளை) தடை செய்வது தக்பீர் கூறுவதாகும். அதிலிருந்து விடுபடுவது அஸ்ஸலாமு அலைக்கும் என்று கூறுவதாகும்" என்று நபி (ஸல்) (அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அலி ரலி), நூல்கள்: அபுதாலுத்.

مِفْتَاحُ	رَسُولُ اللَّهِ	قَالَ	عَنْ عَلِيٍّ
திறவுகோல்	அல்லாஹ்வின் தூதர்	கூறினார்	அலி (ரலி) மூலம்

التَّكْبِيرُ	وَتَحْرِيمُهَا	الطُّهُورُ	الصَّلَاةِ
தக்பீர் கூறுவது	தடை செய்வது.	தூய்மை	தொழுகையின்

التَّسْلِيمُ	وَتَحْلِيلُهَا
--------------	----------------

அஸ்ஸலாமு அலைக்கும் என்று கூறுவது

அதிலிருந்து விடுபடுவது

தொழுகை என்றால் என்ன? என்று தெரிந்து தொழ வேண்டும் என்ற நோக்கில் அமைக்கப்பட்டதே இந்தத் தொகுப்பு.

தொழுகை என்பதற்கு அகராதியில் துஆ -பிரார்த்தனை என்று பொருள்.

இஸ்லாத்தில் தொழுகை என்பது அல்லாஹு அக்பர் என்று தொடங்கி அஸ்ஸலாமு அலைக்கும் என்று முடிவடையும் சில கடமைகளைக் கொண்ட வணக்கம் ஆகும். இத் தொழுகை நபி (ஸல்) அவர்கள் மிர்ராஜ் -விண் வெளிப்-பயணம் சென்று திரும்பிய போது ஐம்பது நேரமாகக் கடமையாக்கப்பட்டு ஐந்து நேரத் தொழுகையாகச் சுருக்கப்பட்ட கடமையாகும்.

இத்தொகுப்பின் நோக்கம் தொழுகையில் கூறுகின்ற திகர், துஆக்களைப் பொருள் தெரிந்து படிக்க வேண்டும் என்பதுதான் எனவே சலாத் என்ற வார்த்தைக்கு துஆ என்ற பொருள் இருப்பதால் துஆ சம்பந்தமாக வந்த சிலவற்றைப் படித்துவிட்டு தொழுகைக்குச் செல்வோம், இதில் வரும் விசயங்களை கவனமாகப் படித்து செயல்படுத்தி பிறரையும் செயல்படுத்துங்கள்.

أَدْعُوا رَبَّكُمْ تَضَرُّعًا وَخُفْيَةً إِنَّهُ لَا يُحِبُّ الْمُعْتَدِينَ وَلَا تُفْسِدُوا فِي الْأَرْضِ بَعْدَ إِصْلَاحِهَا  
أَدْعُوهُ خَوْفًا وَطَمَعًا إِنَّ رَحْمَةَ اللَّهِ قَرِيبٌ مِّنَ الْمُحْسِنِينَ

உங்களுடைய இறைவனிடம் பணிவாகவும் அந்தரங்கமாகவும் பிரார்த்தியுங்கள், வரம்பு மீறுபவர்களை அவன் நேசிப்பதில்லை. பூமியில் சீர் திருத்தம் செய்த பின்னர் அதில் குழப்பம் செய்யாதீர்கள். பயத்துடனும், ஆசையுடனும் அவனிடம் பிரார்த்தியுங்கள் நிச்சயமாக அல்லாஹ்வின் அருள் நல்லோருக்கு சமீபமாக இருக்கிறது. 7:55,56.

أَدْعُوا	رَبَّكُمْ	تَضَرُّعًا	وَ	خُفْيَةً
பிரார்த்தியுங்கள்	உங்களுடைய இறைவன்	பணிவு	இன்னும்	அந்தரங்கம்

إِنَّهُ	لَا يُحِبُّ	الْمُعْتَدِينَ	لَا تُفْسِدُوا
நிச்சயமாக அவன்	அவன் நேசிக்கமாட்டான்	வரம்பு மீறுபவர்கள்	குழப்பம் செய்யாதீர்கள்

فِي الْأَرْضِ	بَعْدَ	إِصْلَاحِ	أَدْعُوهُ	خَوْفًا	طَمَعًا
பூமியில்	பின்னர்	திருத்தம்	அவனிடம் பிரார்த்தியுங்கள்	பயம்	ஆசை

إِنَّ	رَحْمَتَ اللَّهِ	قَرِيبٌ	الْمُحْسِنِينَ
நிச்சயமாக	அல்லாஹ்வின் அருள்	சமீபம்	நல்லோர்

مُ هُ كُ ஆகிய இம்மூன்றும் ضَمِيرٌ (பிரதிப் பெயர்கள்) ஆகும், இவை தனித்து வராது, ஆயத் திலுள்ளது போல اسْمٌ فِعْلٌ ஆகிய ஒன்றுடன் சேர்ந்துதான் வரும்.

உதாரணமாக: اسْمٌ உடன் ضَمِيرٌ .

அவர்களுடைய இறைவன் رَّبُّهُمْ (ஆண்பால் பன்மை)	அவர்கள் இருவருடைய இறை வன்(இது ஆண்பால், பெண்பால் இரண்டுக்கும் பொதுவானது)	அவனுடைய இறை رَبُّهُ வன்
அவர்களுடைய இறைவன் رَبُّهُنَّ (பெண்பால் பன்மை)	-----	அவளுடைய رَبُّهَا இறைவன்
உங்களுடைய இறைவன் رَبُّكُمْ (ஆண்பால் பன்மை)	உங்கள் இருவருடைய இறை رَبُّكُمْ வன் (இது ஆண்பால், பெண்பால் இரண்டுக்கும் பொதுவானது)	உன்னுடைய இறை رَبُّكَ வன் (ஆண்பால்)
உங்களுடைய இறைவன் رَبُّكُنَّ (பெண்பால் பன்மை)	-----	உன்னுடைய رَبُّكِ இறைவன் (பெண்பால்)
எங்களுடைய இறைவன் رَبُّنَا	-----	என்னுடைய رَبِّي இறைவன்

ضَمِيرٌ உடன் فِعْلٌ

அவன் அவர்கள் دَعَاهُمْ பலரை அழைத்தான் (ஆண் பால்)	அவன் அவர்கள் இருவரை அழைத் தான் (இது ஆண்பால், பெண்பால் இரண் டுக்கும் பொதுவானது)	அவன் அவனை دَعَا அழைத்தான்
அவன் அவர்கள் பல دَعَاهُنَّ ரை அழைத்தான்(பெண் பால்)	-----	அவன் அவளை دَعَاها அழைத்தான்
அவன் உங்களை دَعَاكُمْ அழைத்தான் (ஆண்பால்)	அவன் உங்களை இருவரை دَعَاكُمْ அழைத்தான் (இது ஆண்பால், பெண்பால் இரண்டுக்கும் பொதுவானது)	அவன் உன்னை دَعَاكَ அழைத்தான் (ஆண்பால்)
அவன் உங்களை دَعَاكُنَّ அழைத்தான் (பெண்பால்)	-----	அவன் உன்னை دَعَاكِ அழைத்தான்(பெண்பால்)
அவன் எங்களை دَعَانَا அழைத்தான்	-----	அவன் என்னை دَعَانِي அழைத்தான்

ضَمِيرٌ உடன் حَرْفٌ

நிச்சயமாக அவர்கள் பலர் ( <b>إِنَّهُمْ</b> ) ஆண்பால்)	நிச்சயமாக அவர்கள் இருவர் (இது ஆண்பால், பெண்பால் இரண்டுக்கும் பொதுவானது)	நிச்சயமாக <b>إِنَّهُ</b> அவன்
நிச்சயமாக அவர்கள் பலர் ( <b>إِنَّهِنَّ</b> ) பெண்பால் )	-----	நிச்சயமாக <b>إِنَّهَا</b> அவள்
நிச்சயமாக நீங்கள் பலர் <b>إِنَّكُمْ</b>	நிச்சயமாக நீங்கள் இருவர்(இது ஆண்பால், பெண்பால் இரண்டுக்கும் பொதுவானது)	நிச்சயமாக நீ
நிச்சயமாக நீங்கள் பலர் <b>إِنَّكُمْ</b>	-----	நிச்சயமாக <b>إِنَّكَ</b> நீ
நிச்சயமாக நாங்கள் <b>إِنَّا، إِنْنَا</b>	-----	<b>إِنِّي، إِنْنِي</b> நிச்சயமாக நான்

وَقَالَ رَبُّكُمْ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ إِنَّ الَّذِينَ يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِي سَيَدْخُلُونَ جَهَنَّمَ دَاخِرِينَ

என்னிடமே நீங்கள் பிரார்த்தியுங்கள்! நான் உங்களுக்குப் பதிலிக்கிறேன் என்று உங்கள் இறைவன் கூறுகிறான், நிச்சயமாக என்னை வணங்குவதை விட்டும் பெருமை கொள்கி றார்களோ அவர்கள் இழிவடைந்தவர்களாக நரகத்தில் நுழைவார்கள். 40:60.

ادْعُونِي	رَبُّكُمْ	قال
என்னிடம் நீங்கள் பிரார்த்தியுங்கள்	உங்கள் இறைவன்	கூறினான்

الَّذِينَ يَسْتَكْبِرُونَ	إِنَّ	لَكُمْ	أَسْتَجِبْ
பெருமை கொள்கிறார்களோ அவர்கள்	நிச்சயமாக	உங்களுக்கு	நான் பதிலிக்கிறேன்

دَاخِرِينَ	جَهَنَّمَ	سَيَدْخُلُونَ	عِبَادَتِي	عَنْ
இழிவடைந்தவர்கள்	நரகம்	நுழைவார்கள் அவர்கள்	என்னை வணங்குவதை	விட்டும்

தொழுகையில் அல்லாஹு அக்பர் என்று கூறி நெஞ்சில் கையைக் கட்டியதும் கூற வேண்டியது:

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا كَبَّرَ فِي الصَّلَاةِ سَكَتَ هُنَيَّةً قَبْلَ أَنْ يَقْرَأَ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ بِأَيِّ أُمَّتٍ أَرَأَيْتَ سُكُوتَكَ بَيْنَ التَّكْبِيرِ وَالْقِرَاءَةِ مَا تَقُولُ قَالَ "اللَّهُمَّ بَاعِدْ بَيْنِي وَبَيْنَ خَطَايَايَ كَمَا بَاعَدْتَ بَيْنَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ اللَّهُمَّ نَقِّنِي مِنَ الدَّنَسِ اللَّهُمَّ اغْسِلْ خَطَايَايَ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ الْخَطَايَا كَمَا يُنْقَى الثُّوبُ الْأَبْيَضُ مِنَ الدَّنَسِ"

إِذَا كَبَّرَ	رَسُولُ اللَّهِ	كَانَ	قَالَ	عَنْ أَبِي هُرَيْرَةَ
தக்பீர் கூறினால்	அல்லாஹ்வின் தூதர்	இருந்தார்	கூறினார்	அபூஹுரைரா மூலம்

أَنْ يَقْرَأَ	قَبْلَ	هُيَّئِ	سَكَتَ	فِي الصَّلَاةِ
ஓதுவதற்கு	முன்பு	சிறிது நேரம்	மவுனமானார்	தொழுவதில்

بِأَبِي	يَا رَسُولَ اللَّهِ	فَقُلْتُ
என் தந்தையும்(அர்ப்ப ணமாகட்டும்!)	இறைத்தூதரே	நான் கேட்டேன்

قَالَ	مَا تَقُولُ	وَ أُمِّي	أَنْتَ
கூறினார்	என்ன கூறுகிறீர்?	என் தாயும்	உங்களுக்கு

நபி (ஸல்) அவர்கள் தொழுகைக்காக தக்பீர் கூறினால் குர்ஆன் வசனங்களை ஓதுவதற்கு முன்பு சிறிது நேரம் மவுனமாக இருப்பார்கள். 'இறைத்தூதரே! என் தாயும், தந்தையும் தங்களுக்கு அர்ப்ப ணமாகட்டும்! தக்பீருக்கும், ஓதுதலுக்கும் இடையே தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?' என நான் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள்:

'அல்லாஹும்ம பாயித் பைனீ வ பைன கதாயாய கமா பாஅத்த பைனல் மஷ்ரி(க்) கி வல் மக்ரிப். அல்லாஹும்ம நக்கினீ மினல் கதாயா கமா யுனக்கஸ் ஸவ்புல் அப்யலு மினத் தனஸ். அல்லாஹும் மக்ஸில் கதாயாய பில் மாயி வஸ்ஸல்ஜி வல்பரத்' என்று ஓதுவேன்' என பதிலளித்தார்கள்.

பொருள்: இறைவா! கிழக்குக்கும், மேற்குக்கும் இடையே தூரமாக்கியதைப் போல் எனக்கும், என் தவறுகளுக்குமிடையே நீ தூரமாக்குவாயாக! இறைவா! வெண்மையான ஆடையை அழுக்கிலிருந்து தூய்மைப்படுத்துப்படுவது போல் என்னை என் தவறுகளிலிருந்து தூய்மைப்படுத்துவாயாக! இறைவா! தண்ணீராலும், பனிக்கட்டியாலும் ஆலங் கட்டியாலும் என் தவறுகளைக் கழுவி விடுவாயாக! அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரீ 744

اللَّهُمَّ بَاعِدْ بَيْنِي وَبَيْنَ خَطَايَايَ كَمَا بَاعَدْتَ بَيْنَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ اللَّهُمَّ نَقِّنِي مِنَ الْخَطَايَا كَمَا يُنْقَى الثَّوْبُ الْأَبْيَضُ مِنَ الدَّنَسِ اللَّهُمَّ اغْسِلْ خَطَايَايَ بِالْمَاءِ وَالتَّلْجِ وَالْبَرْدِ

اللَّهُمَّ	بَاعِدْ	بَيْنِي	وَ	بَيْنَ خَطَايَايَ
யா அல்லாஹ்!	தூரமாக்கு	எனக்கு இடையே	இன்னும்	என் பாவங்களுக்கிடையே

نَقَّيْ	وَالْمَغْرِبِ	الْمَشْرِقِ	بَيْنَ	كَمَا بَاعَدَتْ
என்னைத் தூய்மையாக்கப்படு	இன்னும் மேற்கு	கிழக்கு	இடையே	நீ தூரமாக்கியது போல

الْأَبْيَضُ	الثَّوْبُ	كَمَا يُنْقَى	مِنَ الْخَطَايَا
வெண்மையானது	ஆடை	தூய்மையாக்கப்படுத்தப்படுவது போல	தவறுகளிலிருந்து

وَالْبَرْدِ	وَالشَّلْحِ	بِالماءِ	خَطَايَايَ	اغْسِلْ	مِنَ الدَّنَسِ
ஆலங்கட்டி	பனிக்கட்டி	தண்ணீர் கொண்டு	என் தவறுகள்	கழுகிவிடு	அழுக்கிலிருந்து

ஆரம்ப துஆ முடிந்ததும் ஓத வேண்டியது:

عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا صَلَاةَ لِمَنْ لَمْ يَقْرَأْ  
بِفَاتِحَةِ الْكِتَابِ.

சூரத்துல் ஃபாத்திஹாவை யார் ஓதவில்லையோ அவருக்குத் தொழுகையே இல்லை அல்லாஹ்  
வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித் (ரலி), நூல்: புகாரி 706

عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ	أَنَّ	رَسُولَ اللَّهِ	قَالَ
உபாதா பின் ஸாமித் மூலம்	நிச்சயமாக	அல்லாஹ்வின் தூதர்	கூறினார்

لَا صَلَاةَ	لِمَنْ لَمْ يَقْرَأْ	بِفَاتِحَةِ الْكِتَابِ
தொழுகையே இல்லை	அவருக்கு ஓதவில்லையே	ஃபாத்திஹா சூரத்துல்

فَاتِحَةِ	الْكِتَابِ
துவக்கம்	புத்தகம், வேதம்

أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ

விரட்டப்பட்ட ஹைத்தானின் தீங்கை விட்டும் நான் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகின்றேன்.

أَعُوذُ	بِاللَّهِ	مِنَ	الشَّيْطَانِ الرَّجِيمِ
நான் பாதுகாப்புத் தேடுகின் றேன்	அல்லாஹ்விடம்	விட்டும்	விரட்டப்பட்டவன்ஹைத்தான்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால்!

بِسْمِ اللَّهِ	الرَّحْمَنِ
----------------	-------------



இவ்வுலகில் எல்லோருக்கும் கிருபை செய்பவன்	அல்லாஹ்வின் பெயரைக் கொண்டு
--	----------------------------

الرَّحِيمِ
மறுமையில் தன்னை நம்பியவருக்கு மட்டும் கிருபை செய்பவன்

الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ (1)

(1) அனைத்துப்புகழும் அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

الْعَالَمِينَ	رَبِّ	لِلَّهِ	الْحَمْدُ
அகிலங்கள்	படைத்துப் பாதுகாப்பவன்	அல்லாஹ்வுக்கே	அனைத்துப் புகழும்

الْحَمْدُ என்ற இந்த வார்த்தை 43 இடங்களிலும், رَبِّ الْعَالَمِينَ என்பது 5 இடங்களிலும், اللَّهُ என்பது 2697 இடங்களிலும் رَبِّ என்பது 1041 இடங்களிலும், الْعَالَمِينَ என்பது 73 இடங்களிலும் வருகின்றன. اللَّهُ என்பதன் அசல் ل+اللهு என்றிருக்கும், ل என்பதற்கு, "க்கு, க்கே, உரியது" என்ற பொருள்கள் உள்ளன இடத்தைக் கவனித்து பொருத்தமானதைக் கொடுக்க வேண்டும். ل (லி) என்பது ل (ல) என்றும் சில இடங்களில் வரும் அப்போதும் அதற்கு க்கு, க்கே, உரியது என்ற அதே பொருள் தான் அவை:

அவர்கள் பலருக்கு هُمْ	அவர்கள் இருவருக்கு هُمَا	அவனுக்கு, அதற்கு لَهُ
அவர்கள் பலருக்கு هُنَّ	அவர்கள் இருவருக்கு هُمَا	அவளுக்கு, அதற்கு هَآ
உங்களுக்கு كُمْ	உங்கள் இருவருக்கு كُـمَا	உனக்கு(ஆண் பால்) لَكَ
உங்களுக்கு كُنَّ	உங்கள் இருவருக்கு كُـمَا	உனக்கு(பெண் பால்) لَكِ
	எங்களுக்கு لَنَا	எனக்கு لِي

رَبِّ என்பதற்கு இறைவன், படைத்தவன், பாதுகாப்பவன், வளர்ப்பவன் என்று பல பொருள் கொள்ளலாம். الْحَمْدُ لِلَّهِ எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே என்பதை الْحَمْدُ لِلَّهِ என்று கூறும்போது அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும் என்று பொருள் கொள்ள வேண்டும். ஒவ்வொரு முறை நாம் குறிப்பிடும் வார்த்தைகளின் எண்ணிக்கையை மொத்த எண்ணிக்கையிலிருந்து கழித்துக் கொண்டு வந்தால் மொத்த வார்த்தைகளைத் தெரிந்து கொள்ளலாம்.

(2) الرَّحْمَنِ الرَّحِيمِ (அவன்) அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையான்.

நிகரற்ற அன்புடையான் الرَّحِيمِ	அளவற்ற அருளாளன் الرَّحْمَنِ
--------------------------------	-----------------------------

الرَّحْمَنُ என்பது 57 இடங்களிலும் الرَّحِيمُ என்பது 115 இடங்களிலும் வருகிறது. رَحِيمٌ என்ற இந்த வார்த்தை ஒன்பதாவது அத்தியாயத்தின் 128 வசனத்தில் முஹம்மத் (ஸல்) அவர்களுக்குக் கூறப் பட்டுள்ளது. அந்த இடத்தில் அன்புமிக்கவர் என்று கூற வேண்டும், இதை அல்லாஹ்வுக்குப் பயன்படுத்தும் போது மட்டும் தான் நிகரற்ற அன்புடையோன் என்ற பொருள் கொள்ள வேண்டும்.

(3) مَالِكِ يَوْمَ الدِّينِ (3) (அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி(யும் ஆவான்).

الدِّينِ	يَوْمِ	مَالِكِ
தீர்ப்பு	நாள்	அதிபதி

مَالِكِ என்பது 3 இடங்களிலும் يَوْمِ என்பது 376 இடங்களிலும் الدِّينِ என்பது 89 இடங்களிலும் வருகிறது.

إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ (4)

(4) (இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம். உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

نَسْتَعِينُ	وَ	نَعْبُدُ	إِيَّاكَ
உதவி தேடுகிறோம்	இன்னும், மேலும்	வணங்குகிறோம்	உன்னை

إِيَّاكَ என்பது இந்த 2 இடங்களில் மட்டுமே வருகிறது. نَعْبُدُ என்பது 8 இடங்களிலும், نَسْتَعِينُ என்பது இந்த ஒரு இடத்தில் மட்டுமே வருகிறது.

(5) اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ (5) நீ எங்களை நேர் வழியில் நடத்துவாயாக!

الْمُسْتَقِيمَ	الصِّرَاطَ	نَا	اهْدِ
நேரானது	வழி	எங்களை	நீ நடத்து

اهْدِ என்பது 2 இடங்களிலும், صِرَاطَ என்பது 43 இடங்களிலும், الْمُسْتَقِيمَ என்பது 37 இடங்களிலும் வந்துள்ளது .

صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ (7, 6)

(6,7) (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது) உன் கோபத்துக்கு ஆளானோர் வழியு மல்ல. நெறி தவறியோர் வழியுமல்ல.

غَيْرِ	هِمْ	عَلِي	أَنْعَمْتَ	الَّذِينَ
அல்லாதது, அல்லாதவன்	அவர்கள்	மீது	நீ அருள் புரிந்தாய்	சிலர்

الضَّالِّينَ، الضَّالُّونَ	لَا	و	هِمْ	عَلِي	الْمَغْضُوبِ
வழி தவறியவர்கள்	இல்லை	இன்னும்	அவர்கள்	மீது	கோபத்துக்குள்ளானவன்

عَنْ حُدَيْفَةَ أَنَّهُ صَلَّى مَعَ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - فَكَانَ يَقُولُ فِي رُكُوعِهِ « سُبْحَانَ رَبِّيَ الْعَظِيمِ ». وَفِي سُجُودِهِ « سُبْحَانَ رَبِّيَ الْأَعْلَى ». وَ مَا مَرَّ بِآيَةِ رَحْمَةٍ إِلَّا وَقَفَ عِنْدَهَا فَسَأَلَ وَلَا بِآيَةِ عَذَابٍ إِلَّا وَقَفَ عِنْدَهَا فَتَعَوَّذَ

عَنْ حُدَيْفَةَ	أَنَّهُ	صَلَّى	مَعَ النَّبِيِّ	فَكَانَ
அபுஹுரைரா மூலம்	நிச்சயமாக அவர்	தொழுதார்	நபியுடன்	இருந்தார்

يَقُولُ	فِي رُكُوعِهِ	وَ فِي سُجُودِهِ	مَا مَرَّ
கூறுவார்	அவருடைய ருகூவில்	அவருடைய சுதுதிலும்	கடக்கமாட்டார்

بِآيَةِ رَحْمَةٍ	إِلَّا	وَقَفَ	عِنْدَهَا	فَسَأَلَ
அருள் பற்றிய ஆயத்	தவிர	நிறுத்தினார்	அதன் இடத்தில்	வேண்டினார்

وَ	بِآيَةِ عَذَابٍ	فَتَعَوَّذَ
இன்னும்	வேதனையுடைய ஆயத்	பாதுகாப்புத் தேடினார்

ஹீதை:பா (ரலி), நபி (ஸல்) அவர்களுடன் தொழுதார்கள் அப்போது (ஸல்) அவர்கள் தங்களின் ருகூ வில் சுப்ஹான ரப்பியல் அழீம் என்றும் சுஜூதில் சுப்ஹான ரப்பியல் அல்லா என்றும் கூறுபவர்களாக இருந்தார்கள், அருள் பற்றிய ஆயத்தையோ வேதனை பற்றிய ஆயத்தையோ ஓதினால் அங்கு நிறுத்தி அருள் இடத்தில் அருளை வேண்டியும் வேதனை இடத்தில் வேதனையை விட்டும் பாதுகாப்புத் தேடிவிட்டுத்தான் மறு ஆயத்தை ஓதுவார்கள். ஹீதை:பா (ரலி), அபுதாலுத், 871.

سُبْحَانَ رَبِّيَ الْعَظِيمِ - கண்ணியமிக்க எனது இறைவன் தூய்மையானவன்.

سُبْحَانَ رَبِّيَ الْأَعْلَى - உயர்வுமிக்க எனது இறைவன் தூய்மையானவன்

سُبْحَانَ	رَبِّيَ	الْعَظِيمِ	الْأَعْلَى
தூய்மையானவன்	எனது இறைவன்	கண்ணியமிக்கவன்	உயர்வுமிக்கவன்

عَنْ عَائِشَةَ نَبَّأَتْ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- كَانَ يَقُولُ فِي رُكُوعِهِ وَسُجُودِهِ «سُبُّوحٌ قُدُّوسٌ رَبُّ الْمَلَائِكَةِ وَالرُّوحِ

: நிச்சயமாக ரகூல் (ஸல்) அவர்கள் தங்களின் ருகூவிலும் சுஜூதிலும் சுப்பூஹூன் குதூசன் என்று கூறுபவர்களாக இருந்தார்கள் என ஆயிஷா (ரலி. அறிவித்தார்கள்:), நூல்: முஸ்லிம்.1119

عَنْ عَائِشَةَ	نَبَّأَتْ	أَنَّ	رَسُولَ اللَّهِ
ஆயிஷா மூலம்	அறிவித்தாள்	நிச்சயமாக	அல்லாஹ்வின் தூதர்

كَانَ	يَقُولُ	فِي رُكُوعِهِ	وَفِي سُجُودِهِ
இருந்தார்	கூறுவார்	அவருடைய ருகூவில்	அவருடைய சுஜூதிலும்

–ரூஹ் (ஆன்மா) என்னும் ஜிப்ரீலுக்கும் ஏனைய வானவர்களுக்கும் இறைவனாகிய (அல்லாஹ்) தூய்மையானவன், பரிசுத்தமானவன்.

سُبُّوحٌ	قُدُّوسٌ	رَبُّ	الْمَلَائِكَةِ	وَالرُّوحِ
தூய்மையானவன்	பரிசுத்தமானவன்	இறைவன்	வானவர்கள்	இன்னும் ஆன்மா

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ فِي رُكُوعِهِ وَسُجُودِهِ سُبْحَانَكَ اللَّهُمَّ رَبَّنَا وَبِحَمْدِكَ اللَّهُمَّ اغْفِرْ لِي

: நபி (ஸல்) அவர்கள் தங்களின் ருகூவிலும் சுஜூதிலும் சுப்பூஹூன் குதூசன் என்று கூறுபவர்களாக இருந்தார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி. 793

عَنْ عَائِشَةَ	قَالَتْ	كَانَ
ஆயிஷா மூலம்	கூறினாள்	இருந்தார்

يَقُولُ	فِي رُكُوعِهِ	وَفِي سُجُودِهِ
கூறுவார்	அவருடைய ருகூவில்	அவருடைய சுஜூதிலும்

سُبْحَانَكَ اللَّهُمَّ رَبَّنَا وَبِحَمْدِكَ اللَّهُمَّ اغْفِرْ لِي - எங்களின் இறைவனாகிய அல் லாஹ்வே! உன்னைப் புகழ்வதுடன் நீ தூய்மையானவன் என்று துதிக்கிறேன், இறைவா! என்னை மன்னித்தருள்!

وَحَمْدِكَ	رَبَّنَا	اللَّهُمَّ	سُبْحَانَكَ
உன்னைப் புகழ்வதுடன்	எங்கள் இறைவா!	அல்லாஹ்வே!	நீ தூய்மையானவன்

لِي	اغْفِرْ	اللَّهُمَّ
எனக்கு	மன்னித்தருள்!	இறைவா!

عن علي بن أبي طالب أن رسول الله صلى الله عليه و سلم كان إذا ركع قال اللهم لك ركعت  
ولك أسلمت وبك آمنت خشع لك سمعي وبصري وعظامي ومخي وعصبي

كَانَ	رَسُولُ اللَّهِ	أَنَّ	عَنْ عَلِيٍّ
இருந்தார்	அல்லாஹ்வின் தூதர்	நிச்சயமாக	அலி மூலம்

قال	إذا ركع
கூறுவார்	அவர் ரூகுவ செய்தால்

: ரகூல் (ஸல்) அவர்கள் ரூகுவ செய்தால் அல்லாஹும்ம லக ரகூது, வலக அஸ்லம்து, வபிக ஆமன்து, கஷஅ லக சம்யீ, வ பசரீ, வ இழாமீ, வமுக்கீ, வ அசபீ என்று கூறுபவர்களாக இருந்தார்கள். அறிவிப்பவர்: அலி (ரலி), நூல்: நஸாஃ .1050.

اللَّهُمَّ لَكَ رَكَعْتُ وَلَكَ أَسْلَمْتُ وَبِكَ آمَنْتُ خَشَعْتُ لَكَ سَمْعِي وَبَصَرِي وَعِظَامِي وَمُخِّي وَعَصْبِي

- இறைவா! உனக்கே நான் ரூகுவச் செய்கிறேன், உனக்கே நான் பணிந்து விட்டேன், உன்னைக் கொண்டே நான் நம்பிக்கைக் கொண்டேன், உனக்கே எனது செவிப்புலனும், எனது பார்வையும், எனது எலும்புகளும், எனது மூளையும், எனது நரம்புகளும் பணிந்துவிட்டன.

முஸ்னத் அஹ்மத்தின் ஒரு அறிவிப்பில்: وَمَا اسْتَقَلَّتْ بِهِ قَدَمِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ என்றும் உள்ளது இன்னும் எனது பாதம் எதையெல்லாம் சுமந்து நிற்கிறதோ அவையும் அகிலங்களைப் படைத்த அல்லாஹ்வுக்குப் பணிந்துவிட்டன.

اللَّهُمَّ	لَكَ	رَكَعْتُ	وَلَكَ	أَسْلَمْتُ
இறைவா!	உனக்கு	நான் குனிந்தேன்	இன்னும் உனக்கு	நான் பணிந்தேன்

وَبِكَ	آمَنْتُ	خَشَعْتُ	سَمْعِي
உன்னைக் கொண்டு	நான் நம்பினேன்	பணிந்தது	எனது செவிப்புலன்

وَبَصَرِي	وَعِظَامِي	وَمُخِّي	وَعَصْبِي
எனது பார்வையும்	எனது எலும்புகளும்	எனது மூளையும்	எனது நரம்புகளும்

لِلَّهِ	قَدَمِي	وَمَا اسْتَقَلَّتْ
அல்லாஹ்வுக்கு	எனது பாதம்	இன்னும் எதையெல்லாம் சுமந்தது

رَبِّ	الْعَالَمِينَ
படைத்துப் பாதுகாப்பவன்	அகிலங்கள்

عَنِ ابْنِ أَبِي أَوْفَى قَالَ كَانَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- إِذَا رَفَعَ ظَهْرَهُ مِنَ الرُّكُوعِ قَالَ « سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ اللَّهُمَّ رَبَّنَا لَكَ الْحَمْدُ مِلءَ السَّمَوَاتِ وَمِلءَ الْأَرْضِ وَمِلءَ مَا شِئْتَ مِنْ شَيْءٍ بَعْدُ

عَنِ ابْنِ أَبِي أَوْفَى	كَانَ	رَسُولُ اللَّهِ	إِذَا رَفَعَ
இப்னு அபீ அவஃபா மூலம்	இருந்தார்	அல்லாஹ்வின் தூதர்	முதுகை உயர்த்தும்போது

قَالَ	مِنَ الرُّكُوعِ
கூறினார்	ருகூவிலிருந்து

:ரதூல் (ஸல்) அவர்கள் ருகூவிலிருந்து தமது முதுகை உயர்த்தும்போது

"சமிஅல்லாஹூ லிமன் ஹமிதா அல்லாஹூம்ம ரப்பனா லகல் ஹம்து மில்அஸ் ஸமாவாதி வல் அர்ழி வ மில்அ மா ஷிஃத மின் ஷையின் பஃது என்று கூறுபவர்களாக இருந்தார்கள். அறிவிப்பவர்: அலி (ரலி), நூல்: முஸ்லிம் .1095.

إِذَا رَفَعَ முதுகை உயர்த்தும்போது

"அல்லாஹ் தன்னைப் புகழ்பவனைக் கேட்டுவிட்டான், எங்கள் இறைவனாகிய அல் லாஹ் வே! உனக்கே எல்லாப் புகழும் அதாவது வானங்கள் மற்றும் பூமி நிரம்ப புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே! மேலும் இதன் பின்னரும் எதையெல்லாம் நீ நாடுகிறாயோ அது நிரம்ப புகழ் அனைத்தும் உனக்கே!"

رَبَّنَا	اللَّهُمَّ	لِمَنْ حَمِدَهُ	سَمِعَ اللَّهُ
எங்கள் இறைவன்	அல்லாஹ்வே!	தன்னைப் புகழ்பவனை	அல்லாஹ் கேட்டுவிட்டான்

وَ	السَّمَوَاتِ	مِلءَ	الْحَمْدُ	لَكَ
இன்னும்	வானங்கள்	நிரம்ப	எல்லாப் புகழும்	உனக்கே

بَعْدُ	مِنْ شَيْءٍ	مَا شِئْتَ	الْأَرْضِ
பின்னர்	வஸ்துவிலிருந்து ன்	நீ நாடிய	பூமி

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- إِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ قَالَ « رَبَّنَا لَكَ الْحَمْدُ مِلءَ السَّمَوَاتِ وَالْأَرْضِ وَمِثْلَهُ مَا شِئْتَ مِنْ شَيْءٍ بَعْدَ أَهْلِ الشَّنَاءِ وَالْمَجْدِ أَحَقُّ مَا قَالَ الْعَبْدُ وَكُنَّا لَكَ عَبْدًا اللَّهُمَّ لَا مَانِعَ لِمَا أَعْطَيْتَ وَلَا مُعْطِيَ لِمَا مَنَعْتَ وَلَا يَنْفَعُ ذَا الْجَدِّ مِنْكَ الْجَدُّ

ரதூல் (ஸல்) அவர்கள் ரூகூவிலிருந்து தமது தலையை உயர்த்தும்போது  
"ரப்பனா லகல் ஹம்து மில்அஸ்ஸ மாவாதி வல் அர்ழி வ மில்அ மா ஷிஃத மின் ஷையின் பஃது அஹ்லஸ் ஸனாயி வல் மஜ்தி அஹுக்கு மா காலல் அப்து வகுல் லுனா லக அப்துன் அல்லா ஹும்ம லா மானிஅ லிமா அஃதைத்த வலா முஃதிய லிமா மனஃத வ லா யன்ஃபவு தல் ஜத்தி மின்கல் ஜத்து" என்று கூறுபவர்களாக இருந்தார்கள். அறிவிப்பவர்: அலி (ரலி), நூல்: முஸ்லிம் .1099.

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ	كَانَ	رَسُولُ اللَّهِ	إِذَا رَفَعَ
அபீ சயீதில் குத்ரி மூலம்	இருந்தார்	அல்லாஹ்வின் தூதர்	உயர்த்தும் போது

رَأْسَهُ	مِنَ الرُّكُوعِ	قَالَ
தமது தலை	ரூகூவிலிருந்து	கூறினார்

"புகழுக்கும் கண்ணியத்திற்கும் உரியவனே! அடியான் கூறுவதற்கு மிகத் தகுதி - நாங்கள் அனை வரும் உனக்கு அடிமைகளாக இருக்கும் நிலையில்- இறைவா! நீ கொடுப்பதை தடுத்து நிறுத்து பவர் எவரும் இல்லை, நீ தடுத்ததை கொடுப்பவர் எவரும் இல்லை, கண்ணியம் உடைய எவ ரும் (சுயமாக)பயன் பெறமுடியாது உன்னிடத்திலேயே கண்ணியம் இருக்கிறது.

أَهْلُ الشَّنَاءِ	وَالْمَجْدِ	أَحَقُّ	مَا قَالَ	الْعَبْدُ & عَبْدُ
புகழுக்கு உரியவன்	கண்ணியத்திற்கும்	மிகத் தகுதி	கூறுவதற்கு	அடிமை

وَكُنَّا	لَكَ	لَا مَانِعَ
நாங்கள் அனைவரும்	உனக்கு	தடுத்து நிறுத்துபவர் எவரும் இல்லை

اللَّهُمَّ	لِمَا أَعْطَيْتَ	وَلَا مُعْطِيَ	لِمَا مَنَعْتَ
இறைவா!	நீ கொடுத்ததை	கொடுப்பவர் இல்லை	நீதடுத்ததை

وَلَا يَنْفَعُ	ذَا الْجَدِّ	مِنْكَ	الْجَدُّ
பயன் பெறமுடியாது	கண்ணியம் உடைய	உன்னிடத்திலிருக்கிறது	கண்ணியம்

.....وَإِذَا رَفَعَ قَالَ «اللَّهُمَّ رَبَّنَا لَكَ الْحَمْدُ مِلْءَ السَّمَوَاتِ وَمِلْءَ الْأَرْضِ وَمِلْءَ مَا بَيْنَهُمَا وَمِلْءَ مَا شِئْتَ مِنْ شَيْءٍ بَعْدُ». وَإِذَا سَجَدَ قَالَ «اللَّهُمَّ لَكَ سَجَدْتُ وَبِكَ آمَنْتُ وَلَكَ أَسْلَمْتُ سَجَدَ وَجْهِي لِلذِّى خَلَقَهُ وَصَوَّرَهُ وَشَقَّ سَمْعَهُ وَبَصَرَهُ تَبَارَكَ اللهُ أَحْسَنُ الْخَالِقِينَ

:ரதல் (ஸல்) அவர்கள்..... சஜ்தா செய்யும்போது

اللَّهُمَّ لَكَ سَجَدْتُ وَبِكَ آمَنْتُ وَلَكَ أَسْلَمْتُ سَجَدَ وَجْهِي لِلذِّى خَلَقَهُ وَصَوَّرَهُ وَشَقَّ سَمْعَهُ وَبَصَرَهُ تَبَارَكَ اللهُ أَحْسَنُ الْخَالِقِينَ

" அல்லாஹும்ம லக சஜத்து வபிக ஆமன்து வ லக அஸ்லம்து ஸஜத வஜ்ஹீ லில்லதி கல கஹு வசவ்வரஹு வ ஷக்க ஸம்அஹு வ பசரஹு தபாரகல் லாஹு அஹ்சனுள் காலிகீன்" என்று கூறுபவர்களாக இருந்தார்கள். அறிவிப்பவர்: அலி (ரலி), நூல்: முஸ்லிம் .1848.

إِذَا رَفَعَ	قَالَ	وَإِذَا سَجَدَ
அவர் உயர்த்தும் போது	கூறினார்	இன்னும் சஜ்தா செய்யும்போது

இறைவா! உனக்கு நான் சுஜாத் செய்தேன், உன்னைக் கொண்டே நம்பினேன், எனது முகம் அதைப் படைத்து உருவமைத்து மேலும் அதன் காதுக்கும் பார்வைக்கும் துவாரமிட்டானே அவனுக்குப் பணிந்தது.

و	سَجَدْتُ	لَكَ	اللَّهُمَّ
இன்னும்	நான் பணிந்தேன்	உனக்கு	இறைவா

أَسْلَمْتُ	لَكَ	آمَنْتُ	بِكَ
நான் கட்டுப்பட்டேன்	உனக்கு	நம்பினேன்	உன்னைக் கொண்டு

خَلَقَهُ	لِلذِّى	وَجْهِي	سَجَدَ
அதைப் படைத்தான்	ஒருவனுக்கு	எனது முகம்	பணிந்தது

وَبَصَرَهُ	سَمْعَهُ	وَشَقَّ	وَصَوَّرَهُ
இன்னும் அதன்பார்வை	அதன் செவி	இன்னும் துவாரமிட்டான்	அதை உருவமைத்தான்



تَبَارَكَ اللَّهُ	أَحْسَنُ	الْخَالِقِينَ
அல்லாஹ் மென்மையானவன்	மிக அழகானவன்	படைப்பாளர்கள்

عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- كَانَ يَقُولُ فِي سُجُودِهِ « اللَّهُمَّ اغْفِرْ لِي ذَنْبِي كُلَّهُ دِقَّةً وَجِلَّةً وَأَوَّلَهُ وَآخِرَهُ وَعَلَانِيَتَهُ وَسِرَّهُ »

:ரதூல் (ஸல்) அவர்கள் சுஜூதில்

"اللَّهُمَّ اغْفِرْ لِي ذَنْبِي كُلَّهُ دِقَّةً وَجِلَّةً وَأَوَّلَهُ وَآخِرَهُ"

என்று கூறுபவர்களாக இருந்தார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் .1112.

عَنْ أَبِي هُرَيْرَةَ	أَنَّ	رَسُولَ اللَّهِ
அபீ ஹுரைரா மூலம்	நிச்சயமாக	அல்லாஹ்வின் தூதர் இருந்தார்

كَانَ	يَقُولُ	فِي سُجُودِهِ
இருந்தார்	கூறுவார்	அவர்களுடைய சுஜூதில்

பொருள்: இறைவா! எனது பாவத்தை-அதில் மறைந்தது, தெளிவானது, ஆரம்பமானது, கடைசியானது ஆகிய எல்லாவற்றையும் எனக்கு மன்னித்து அருள்வாயாக!

اللَّهُمَّ	اغْفِرْ	لِي	ذَنْبِي
இறைவா!	மன்னித்தருள்	எனக்கு	எனது பாவத்தை

كُلَّهُ	دِقَّةً	وَ	جِلَّةً
எல்லாவற்றையும்	அதில் மறைந்தது	இன்னும்	அதில் தெளிவானது

وَأَوَّلَهُ	وَآخِرَهُ
அதில் ஆரம்பமானது	அதில் கடைசியானது

عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ بَيْنَ السَّجْدَتَيْنِ فِي صَلَاةِ اللَّيْلِ رَبِّ اغْفِرْ

لِي وَارْحَمْنِي وَاجْبُرْنِي وَارْزُقْنِي وَارْفَعْنِي

:ரதூல் (ஸல்) அவர்கள் இரவுத் தொழுகையில் இரண்டு சுஜூதிற்கிடையில்

## " رَبِّ اغْفِرْ لِي وَارْحَمْنِي وَاجْبُرْنِي وَارزُقْنِي وَارْفَعْنِي "

என்று கூறுபவர்களாக இருந்தார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: இப்னு மாஜா 898. **وَأَهْدِنِي** என்ற வார்த்தையும், அபு தாலூதில் என்ற வார்த்தை யும் வந்துள்ளது.

يَقُولُ	رَسُولُ اللَّهِ	كَانَ	عَنْ ابْنِ عَبَّاسٍ
கூறுவார்	அல்லாஹ்வின் தூதர்	இருந்தார்	இப்னு அப்பாஸ் மூலம்

الَّيْلِ	فِي صَلَاةٍ	السَّجْدَتَيْنِ	بَيْنَ
இரவு	தொழுகையில்	இரண்டு சஜூதுகள்	இடையே

பொருள்: இறைவா! எனது பாவத்தை-அதில் மறைந்தது, தெளிவானது, ஆரம்பமானது, கடைசியானது ஆகிய எல்லாவற்றையும் எனக்கு மன்னித்து அருள்வாயாக!

۱۳۳۵ عَامُرُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ عَنْ أَبِيهِ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- إِذَا قَعَدَ فِي الصَّلَاةِ جَعَلَ قَدَمَهُ الْيُسْرَى بَيْنَ فَخِذِهِ وَسَاقِهِ وَفَرَشَ قَدَمَهُ الْيُمْنَى وَوَضَعَ يَدَهُ الْيُسْرَى عَلَى رُكْبَتِهِ الْيُسْرَى وَوَضَعَ يَدَهُ الْيُمْنَى عَلَى فَخِذِهِ الْيُمْنَى وَأَشَارَ بِإِصْبَعِهِ

: நபி (ஸல்) அவர்கள் தஷஹ்ஹுதில் அமரும்போது தமது வலது கையைத் தமது வலது தொடைமீதும், இடது கையைத் தமது இடது தொடைமீதும் வைத்து ஆட்காட்டி விரலால் இஷாராச் செய்வார்கள். அவர்களின் பார்வை அவர்களின் இஷாராவைக் கடந்து செல்லாது. அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் (ரலி) நூல்கள்: முஸ்லிம், அஹ்மத், நஸயீ, தாரமி

இருப்பில் கூறவேண்டியது:

عَنْ ابْنِ عَبَّاسٍ أَنَّهُ قَالَ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعَلِّمُنَا التَّشَهُدَ كَمَا يُعَلِّمُنَا السُّورَةَ مِنَ الْقُرْآنِ فَكَانَ يَقُولُ **التَّحِيَّاتُ الْمُبَارَكَاتُ الصَّلَوَاتُ الطَّيِّبَاتُ لِلَّهِ السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ** السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ

:ரதூல் (ஸல்) அவர்கள் குர்ஆனுடைய அத்தியாத்தை எங்களுக்குக் கற்றுத்தருவது போல இருப்பில் ஓத வேண்டியதைக் கற்றுக் கொடுப்பார்கள் அவர்கள்

التَّحِيَّاتُ الْمُبَارَكَاتُ الصَّلَوَاتُ الطَّيِّبَاتُ لِلَّهِ السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ

என்று கூறுபவர்களாக இருந்தார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்:முஸ்லிம் 929. இப்னு மாஜா, நஸாயியில் **وأشهد أن محمدا عبده ورسوله** என்று உள்ளது.

عَنْ ابْنِ عَبَّاسٍ	أَنَّ	قَالَ	كَانَ
இப்னு அப்பாஸ் மூலம்	நிச்சயமாக	கூறுவார்	இருந்தார்

رَسُولُ اللَّهِ	يُعَلِّمُنَا	التَّشَهُدَ
அல்லாஹ்வின் தூதர் இருந்தார்	எங்களுக்கு கற்றுக் கொடுப்பார்	தஷஹ்ஹூத்

كَمَا يُعَلِّمُنَا	السُّورَةَ	مِنَ الْقُرْآنِ	فَكَانَ	يَقُولُ
கற்றுத்தருவது போல	அத்தியாயம்	குர்ஆனிலிருந்து	இருந்தார்	கூறுவார்

பொருள்: அருள்மிக்க காணிக்கைகளும், தூய அருள்களும் அல்லாஹ்விற்கே! நபியே! உங்கள் மீது சாந்தியும் அல்லாஹ்வின் அருளும் அவனுடைய கிருபைகளும் உண்டாகட்டும், மேலும் எங்கள் மீதும் அல்லாஹ்வின் நல்லடியார்கள் மீதும் சாந்தி உண்டாகட்டும் வணக்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறுமில்லை என்று நான் சாட்சி கூறுகிறேன், இன்னும் முஹம்மத் (ஸல்) அல்லாஹ்வின் தூதரென்றும் நான் சாட்சி கூறுகிறேன்.

التَّحِيَّاتُ	الْمُبَارَكَاتُ	الصَّلَوَاتُ	الطَّيِّبَاتُ	لِلَّهِ
காணிக்கைகள்	அருள்மிக்கவை	அருள்கள்	தூயவை	அல்லாஹ்விற்கே!

السَّلَامُ	عَلَيْكَ	أَيُّهَا النَّبِيُّ	وَ	رَحْمَةُ اللَّهِ
சாந்தி	உம்மீது	நபியே!	இன்னும்	இறை அருள்

وَبَرَكَاتُهُ	السَّلَامُ	عَلَيْنَا	وَعَلَى عِبَادِ اللَّهِ
அவனுடைய கிருபைகள்	சாந்தி	எங்கள் மீது	இறை அடியார்கள் மீதும்

الصَّالِحِينَ	أَشْهَدُ	أَنَّ لَا إِلَهَ
நல்லவர்கள்	நான் சாட்சி கூறுகிறேன்	வணக்கத்திற்குத் தகுதியானவன் யாருமில்லை

إِلَّا اللَّهُ	وَأَشْهَدُ	أَنَّ مُحَمَّدًا	رَسُولُ اللَّهِ
அல்லாஹ்வைத் தவிர	இன்னும் சாட்சி கூறுகிறேன்	நிச்சயமாக முஹம்மத் (ஸல்)	அல்லாஹ்வின் தூதர்

மேலே கூறப்பட்டுள்ள வார்த்தைகளுக்கு தஷஹ்ஹூத் என்று கூறப்படும், இதனை அடுத்து சலவாத்தும் துஆவும் கூறவேண்டும்.

.....فَقَالَ أَبُو حُمَيْدٍ السَّاعِدِيُّ أَنَا كُنْتُ أَحْفَظُكُمْ لِصَلَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَيْتُهُ إِذَا كَبَّرَ جَعَلَ يَدَيْهِ حِذَاءَ مَنْكِبَيْهِ ، وَإِذَا رَكَعَ أَمَكَّنَ يَدَيْهِ مِنْ رُكْبَتَيْهِ ثُمَّ هَصَرَ ظَهْرَهُ فَإِذَا رَفَعَ رَأْسَهُ اسْتَوَى حَتَّى يَعُودَ كُلُّ فَقَارٍ مَكَانَهُ فَإِذَا سَجَدَ وَضَعَ يَدَيْهِ غَيْرَ مُفْتَرِشٍ ، وَلَا قَابِضِهِمَا وَاسْتَقْبَلَ بِأَطْرَافِ أَصَابِعِ رِجْلَيْهِ الْقِبْلَةَ فَإِذَا جَلَسَ فِي الرَّكْعَتَيْنِ جَلَسَ عَلَى رِجْلِهِ الْيُسْرَى وَنَصَبَ الْيُمْنَى ، وَإِذَا جَلَسَ فِي الرَّكْعَةِ الْآخِرَةِ قَدَّمَ رِجْلَهُ الْيُسْرَى وَنَصَبَ الْآخِرَى وَقَعَدَ عَلَى مَقْعَدَتِهِ

: நான் அல்லாஹ்வின் தூதரின் (ஸல்) அவர்களின் தொழுகையை நன்கு பாதுகாத்து வைத்துள்ளேன், அவர்கள் அல்லாஹ் அக்பர் என்று கூறினால் அவர்களின் இரு கைகளையும் இரு தோள் புஜங்களுக்கு நேராக ஆக்கிக் கொள்வார்கள், ருகூஃ செய்தால் தமது இரு முட்டுக் கால்களை நன்கு உறுதியாகப் பிடித்துக் கொள்வார்கள், பின்னர் தமது முதுகை சரியாக ஆக்கிக் கொள்வார்கள், தமது தலையை உயர்த்தினால் எல்லா உறுப்புகளும் அதனதன் இடத்திற்கு மீண்டு வரும் அளவிற்கு நேராக ஆகிவிடுவார்கள், சுதுதுன் செய்தால் தமது இரு கைகளையும் விரிக்காமலும் சுருக்கிக் கொள்ளாமலும் (நடுநிலையாக) வைப்பார்கள், தமது இரு கால் விரல்களின் நுனிகளை கிப்லாவை முன்னோக்கச் செய்வார்கள், அவர்கள் இரண்டாம் ரக்அத்தில் அமரும் போது இடது கால் மீது அமர்ந்து வலது காலை நாட்டி வைத்துக் கொண்டார்கள். கடைசி இருப்பின் போது இடது காலை வெளிப்படுத்தி வலது காலை நாட்டி வைத்து தமது இருப்பிடம் தரையில் படுமாறு அமர்ந்தார் கள் (இவ்வாறு செய்வதாக (ஸல்)) அவர்களை நான் பார்த்துள்ளேன் என்று அபுஹுமைத் (ரலி) கூறினார், அறிவிப்பவர்:நூல்: புகாரி 828.

فَقَالَ	أَنَا	كُنْتُ	أَحْفَظُكُمْ	لِصَلَاةِ
கூறினார்	நான்	இருந்தேன்	உங்களில் நன்கு பாதுகாத்தவன்	தொழுகையை

رَسُولِ اللَّهِ	رَأَيْتُهُ	إِذَا كَبَّرَ
அல்லாஹ்வின் தூதர்	அவர்களை நான் பார்த்துள்ளேன்	அல்லாஹ் அக்பர் என்று கூறினால்

جَعَلَ	يَدَيْهِ	حِذَاءَ	مَنْكِبَيْهِ
ஆக்கினார்கள்	தமது இரு கைகள்	நேராக	அவருடைய இரு தோள் புஜங்கள்

وَإِذَا رَكَعَ	أَمَكَّنَ	يَدَيْهِ	مِنْ رُكْبَتَيْهِ	ثُمَّ
ருகூஃ செய்தால்	உறுதியாகினார்	தமது இரு கைகள்	தமது இரு முட்டுக் கால்கள்	பின்னர்

هَصَرَ	ظَهْرَهُ	فَإِذَا رَفَعَ	رَأْسَهُ	اسْتَوَى
சரியாக ஆக்கினார்	தமது முதுகை	உயர்த்தினால்	தமது தலை	சமமாக்குவார்

حَتَّى	يَعُودَ	كُلُّ	فَقَارٍ	مَكَانَهُ
வரை	மீண்டு வரும்	எல்லா	உறுப்புக்கள்	அதன் இடம்

فَإِذَا سَجَدَ	وَضَعَ	يَدَيْهِ	غَيْرَ مُفْتَرِشٍ
சுஜூது செய்தால்	வைத்தார்	தமது இரு கைகள்	விரிக்காமல்

وَلَا قَابِضِهِمَا	وَأَسْتَقْبَلَ	بِأَطْرَافِ	أَصَابِعِ	رِجْلَيْهِ
நெருக்கிப் பிடிக்காமலும்	முன்னோக்கினார்கள்	நுனிகளைக் கொண்டு	விரல்கள்	தமது இரு கால்

الْقَبِيلَةَ	فَإِذَا جَلَسَ	فِي الرُّكْعَتَيْنِ	جَلَسَ	عَلَى رِجْلِهِ
கிப்லாவை	அமரும் போது	இரண்டாம் ரக்அத்தில்	அமர்ந்தார்	அவரின் கால் மீது

الْيُسْرَى	وَنَصَبَ	الْيُمْنَى	وَإِذَا جَلَسَ	فِي الرُّكْعَةِ الْآخِرَةِ
இடது	நாட்டி வைத்தார்கள்	வலது	அமரும் போது	கடைசி ரகத்தில்

قَدَمَ	رِجْلَهُ الْيُسْرَى	وَ	نَصَبَ	الْأُخْرَى
முற்ப்படுத்தினார்	அவரின் இடக் கால்	இன்னும்	நாட்டினார்	மற்றது

وَقَعَدَ	عَلَى مَقْعَدَتِهِ
அமர்ந்தார்	தமது இருப்பிடத்தின் மீது

இருப்பில் ஓதவேண்டியவை:

ஸலவாத் ஓதுதல்:

۹۳۵ عَنْ أَبِي لَيْلَى قَالَ لَقِينِي كَعْبُ بْنُ عُجْرَةَ فَقَالَ أَلَا أُهْدِي لَكَ هَدِيَّةً خَرَجَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْنَا قَدْ عَرَفْنَا كَيْفَ نُسَلِّمُ عَلَيْكَ فَكَيْفَ نُصَلِّيْ عَلَيْكَ قَالَ قُولُوا اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ. بخاري.

: கஅப் பின் உஜ்ரா என்னைச் சந்தித்து உமக்கு ஒரு அன்பளிப்புத் தரட்டுமா? என்று கேட்டு விட்டுக் கூறினார், எங்களிடையே அல்லாஹ்வின் தூதர் வந்தார்கள், அப்போது நாங்கள் உங்கள் மீது ஸலாம் எப்படி கூற வேண்டுமென தெரிந்து கொண்டோம் உங்கள் மீது எவ்வாறு சலவாத் கூறுவது என்று கேட்டோம் (ஸல்) அவர்கள்

"اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ  
اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ"

அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்(த்) அலா இப்ராஹீம் வஅலா ஆலி இப்ராஹீம் இன்னக ஹமீது(ன்)ம் மஜீத் அல் லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த் அலா இப்ராஹீம் வஅலா ஆலி

இப்றாஹீம் இன்னக ஹமீது(ன்)ம் மஜீத் என்று கூறுங்கள் என்றார்கள். அறிவிப்பவர்: கஅப் பின் உஜ்ரா (ரலி), நூல்: புகாரி 935.

عَنْ أَبِي لَيْلَى	قَالَ & فَقَالَ	لَقِيَنِي	أَلَا أَهْدِي
அபீ லைலா மூலம்	கூறினார்	என்னைச் சந்தித்தார்	ஒரு அன்பளிப்புத் தரட்டுமா?

لَكَ	هَدِيَّةٌ	خَرَجَ عَلَيْنَا	رَسُولُ اللَّهِ	فَقُلْنَا
உமக்கு	அன்பளிப்பு	எங்களிடையேவந்தார்	அல்லாஹ்வின் தூதர்	கேட்டோம்

قَدْ عَرَفْنَا	كَيْفَ	نُسَلِّمُ	عَلَيْكَ
தெரிந்து கொண்டோம்	எப்படி	நாங்கள் ஸலாம் கூற வேண்டும்	உம் மீது

فَكَيْفَ	نُصَلِّي	عَلَيْكَ	قَالَ	قُولُوا
எவ்வாறு	சலவாத் கூற வேண்டும்	உங்கள் மீது	கூறினார்	கூறுங்கள்

பொருள்: இறைவா! இப்றாஹீம் (அலை) அவர்கள் மீதும் இப்றாஹீம் (அலை) அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ அருள் புரிந்ததைப் போல், முஹம்மது (ஸல்) அவர்களின் மீதும், முஹம்மது (ஸல்) வர்களின் குடும்பத்தார்மீதும் நீ அருள் புரிவாயாக! நிச்சயமாக நீ புகழுக்குரியவனாகவும், கண்ணியத்திற்குரியவனாகவும் இருக்கிறாய். இறைவா இப்றாஹீம் (அலை) அவர்களுக்கும், இப்றாஹீம் (அலை) அவர்களின் குடும்பத்தாருக்கும் நீ விருத்தி செய்ததுபோல் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும், முஹம் மத் (ஸல்) அவர்களின் குடும்பத்தாருக்கும் விருத்தி செய்வாயாக! நிச்சயமாக நீ புகழுக்குரியவனாகவும், கண்ணியத்திற்குரியவனாகவும் இருக்கிறாய்.

ஸலவாத்துக்குப் பிறகு ஓத வேண்டியவை

عَنْ عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخْبَرَتْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَدْعُو فِي الصَّلَاةِ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَالِ وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَحْيَا وَفِتْنَةِ الْمَمَاتِ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْمَأْثَمِ وَالْمَغْرَمِ فَقَالَ لَهُ قَائِلٌ مَا أَكْثَرَ مَا تَسْتَعِيدُ مِنَ الْمَغْرَمِ فَقَالَ إِنَّ الرَّجُلَ إِذَا غَرِمَ حَدَّثَ فَكَذَبَ وَوَعَدَ فَأَخْلَفَ. بخاري ٨٣٢.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையில்

"اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَالِ وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَحْيَا وَفِتْنَةِ الْمَمَاتِ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْمَأْثَمِ وَالْمَغْرَمِ"

"அல்லாஹும்ம இன்னீ அலுது பிக மின் அதாபில் கப்ரி, வஅலுது பிக மின் :பித்னதில் மஸீ ஹித் தஜ்ஜால் வஅலுது பிக மின் :பித்னதில் மஹ்யா வல் மமாத் அல்லாஹும்ம இன்னீ அலுது பிக மினல் ம:ஸமி வல் மக்ரமி" என்று அப்போது அவர்களிடம் ஒருவர் கேட்டார் கடனி லிருந்து நீங்கள் அதிகமாகப் பாதுகாப்புத் தேடுகிறீர்களே! ஏன் என்று கேட்டார் அதற்கு அவர்கள்

ஒரு மனிதன் கடன்பட்டுவிட்டால் பேசினால் பொய்யுரைப்பான் வாக்களித்தால் மாறு செய்வான். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்கள்: முஸ்லிம், அபுதாலுத், திர்மிதி, நஸயீ, அஹ்மத் பொருள்: இறைவா! நிச்சயமாக நான் மண்ணறை வேதனை, தஜ்ஜாலின் குழப்பம், வாழ்வு,

عَنْ عَائِشَةَ	زَوْجِ النَّبِيِّ	أَخْبَرْتُهُ	أَنَّ
ஆயிஷா மூலம்	நபியின் மனைவி	இதை அறிவித்தாள்	நிச்சயமாக

رَسُولَ اللَّهِ	كَانَ	يَدْعُو	فِي الصَّلَاةِ	اللَّهُمَّ
அல்லாஹ்வின் தூதர்	இருந்தார்	துஆச் செய்வார்	தொழுகையில்	இறைவா!

إِنِّي	أَعُوذُ	بِكَ	مِنْ عَذَابِ	الْقَبْرِ
நிச்சயமாக நான்	பாதுகாப்புத் தேடுகிறேன், இன்னும்	உன்னிடம்	வேதனையை விட்டு	மண்ணறை

وَ	مِنْ فِتْنَةٍ	الْمَسِيحِ الدَّجَالِ	الْمَحْيَا	الْمَمَاتِ
இன்னும்	குழப்பத்தை விட்டு	மசீஹ் தஜ்ஜால் என்பவன்	வாழ்வு	மரணம்

مِنَ الْمَأْتِمِ	وَالْمَغْرَمِ	فَقَالَ	لَهُ	قَائِلٌ
பாவம்	இன்னும் கடன்	அப்போது கேட்டார்	அவர்களிடம்	கேட்பவர்

مَا	أَكْثَرَ	مَا تَسْتَعِيدُ	مِنَ الْمَغْرَمِ
பாவம்	அதிகமாக்கினான்	நீ பாதுகாப்புத் தேடுகிறீர்!	கடனிலிருந்து

فَقَالَ	إِنَّ الرَّجُلَ	إِذَا غَرِمَ	حَدَّثَ
அப்போது கூறினார்	ஒரு மனிதன்	கடன்பட்டுவிட்டால்	பேசினான்

فَكَذَبَ	وَعَدَ	فَأَخْلَفَ
பொய்யுரைத்தான்	வாக்களித்தான்	மாறு செய்தான்

عَنْ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ قَالَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَّمَنِي دُعَاءً  
أَدْعُو بِهِ فِي صَلَاتِي قَالَ قُلِ اللَّهُمَّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي ظُلْمًا كَثِيرًا ، وَلَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا  
أَنْتَ فَاعْفِرْ لِي مَغْفِرَةً مِنْ عِنْدِكَ وَارْحَمْنِي إِنَّكَ أَنْتَ الْغَفُورُ الرَّحِيمُ. بخاري ٨٣٣.

: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அபுபக்கர் சித்தீக் (ரலி) எனக்கு ஒரு துஆ கற்றுக்

கொடுங்கள் அதைக் கொண்டு நான் எனது தொழுகையில் துஆ செய்து கொள்வேன் என்று கேட்டார்கள், (ஸல்) அவர்கள்

"اللَّهُمَّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي ظُلْمًا كَثِيرًا ، وَلَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ فَاعْفِرْ لِي مَغْفِرَةً مِنْ عِنْدِكَ وَارْحَمْنِي إِنَّكَ أَنْتَ الْغَفُورُ الرَّحِيمُ"

"அல்லாஹும்ம இன்னீ ளலம்து நஃப்ஸீ ளுல்மன் கஸீரன் வலா யக்ஃபிருத் துநூப இல்லா அந்த ஃபக்ஃபிரலீ மக்ஃபிர(த்)தன் மின் இந்திக வர்ஹம்னீ இன்னக அந்தல் கஃபூருர் ரஹீம்" என்று கூறு என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அபூபக்கர் (ரலி), நூல்கள்: நூல்: புகாரி 833, முஸ்லிம்.

عَلَّمَنِي	لِرَسُولِ اللَّهِ	قَالَ	أَنَّهُ	عَنْ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ
எனக்குக் கற்றுக் கொடு	அல்லாஹ்வின் தூதரிடம்	கேட்டார்	நிச்சயமாக அவர்	அபூபக்ர் மூலம்

دُعَاءٌ	أَدْعُو	بِهِ	فِي صَلَاتِي
பிரார்த்தனை	துஆ செய்வேன்	அதைக் கொண்டு	எனது தொழுகையில்

قَالَ	قُلْ
கூறினார்	கூறு

பொருள்: இறைவா! எனக்கே நான் அதிஅளவு அநீதி இழைத்துக் கொண்டேன். பாவங்களை உன் னைத்தவிர வேறு எவரும் மன்னிக்க முடியாது. எனவே, என்னை மன்னிப்பாயாக! மேலும், எனக்கு அருள் புரிவாயாக! நிச்சயமாக நீ பாவங்களை மன்னிப்பவனும் நிகரில்லா அன்புடையோனுமாய் இருக்கிறாய்.

عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ كَانَ إِذَا قَامَ إِلَى الصَّلَاةِ قَالَ وَجَّهْتُ وَجْهِي لِلذِّبَى فَطَرَ السَّمَوَاتِ وَالْأَرْضَ حَنِيفًا وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ لَا شَرِيكَ لَهُ وَبِذَلِكَ أُمِرْتُ وَأَنَا مِنَ الْمُسْلِمِينَ اللَّهُمَّ أَنْتَ الْمَلِكُ لَا إِلَهَ إِلَّا أَنْتَ. أَنْتَ رَبِّي وَأَنَا عَبْدُكَ ظَلَمْتُ نَفْسِي وَاعْتَرَفْتُ بِذُنُوبِي فَاعْفِرْ لِي ذُنُوبِي جَمِيعًا إِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ وَاهْدِنِي لِأَحْسَنِ الْأَخْلَاقِ لَا يَهْدِي لِأَحْسَنِهَا إِلَّا أَنْتَ وَاصْرِفْ عَنِّي سَيِّئَهَا لَا يَصْرِفْ عَنِّي سَيِّئَهَا إِلَّا أَنْتَ لَبِيتُكَ وَسَعَدَيْتُكَ وَالْخَيْرُ كُلُّهُ فِي يَدَيْكَ وَالشَّرُّ لَيْسَ إِلَيْكَ أَنَا بِكَ وَإِلَيْكَ تَبَارَكْتَ وَتَعَالَيْتَ أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ..... ثُمَّ يَكُونُ مِنْ آخِرِ مَا يَقُولُ بَيْنَ التَّشَهُدِ وَالتَّسْلِيمِ اللَّهُمَّ اغْفِرْ لِي مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ وَمَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ وَمَا أَسْرَفْتُ وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّي أَنْتَ الْمُقَدِّمُ وَأَنْتَ الْمُؤَخِّرُ لَا إِلَهَ إِلَّا أَنْتَ. مسلم ١٨٤٨ .

: ரதூல் (ஸல்) அவர்கள் தொழுகைக்காக நின்றுவிட்டால்



"وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَوَاتِ وَالْأَرْضَ حَنِيفًا وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ لَا شَرِيكَ لَهُ وَبِذَلِكَ أُمِرْتُ وَأَنَا مِنَ الْمُسْلِمِينَ اللَّهُمَّ أَنْتَ الْمَلِكُ لَا إِلَهَ إِلَّا أَنْتَ. أَنْتَ رَبِّي وَأَنَا عَبْدُكَ ظَلَمْتُ نَفْسِي وَاعْتَرَفْتُ بِذُنُوبِي فَأَعْفِرْ لِي ذُنُوبِي جَمِيعًا إِنَّهُ لَا يَعْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ وَاهْدِنِي لِأَحْسَنِ الْأَخْلَاقِ لَا يَهْدِي لِأَحْسَنِهَا إِلَّا أَنْتَ وَاصْرِفْ عَنِّي سَيِّئَهَا لَا يَصْرِفُ عَنِّي سَيِّئَهَا إِلَّا أَنْتَ لَبِيبٌ وَسَعْدِيكَ وَالْحَيَّرْ كُلَّهُ فِي يَدَيْكَ وَالشَّرُّ لَيْسَ إِلَيْكَ أَنَا بِكَ وَإِلَيْكَ تَبَارَكْتَ وَتَعَالَيْتَ أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ"

என்றும் ..... பின்னர் தஷஹ்ஹுதுக்கும் ஸலாம் கொடுப்பதற்குமிடையில்

"اللَّهُمَّ اغْفِرْ لِي مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ وَمَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ وَمَا أَسْرَفْتُ وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّي أَنْتَ الْمُقَدِّمُ وَأَنْتَ الْمُؤَخِّرُ لَا إِلَهَ إِلَّا أَنْتَ"

என்றும் கூறுபவர்களாக இருந்தார்கள். அறிவிப்பவர்: அலி (ரலி), நூல்:முஸ்லிம் .1848.

عَنْ عَلِيٍّ	أَنَّ	عَنْ رَسُولِ اللَّهِ	كَانَ
அலி மூலம்	நிச்சயமாக அவர்	அல்லாஹ்வின் தூதர் மூலம்	இருந்தார்

إِذَا قَامَ	إِلَى الصَّلَاةِ	قَالَ	وَجَّهْتُ	وَجْهِيَ
அவர் நின்றால்	தொழுகைக்காக	கூறினார்	முன் நோக்கிவிட்டேன்	எனது முகத்தை

لِلَّذِي فَطَرَ	السَّمَوَاتِ	وَالْأَرْضَ	حَنِيفًا
படைத்தானே அவன் பக்கம்	வானங்கள்	இன்னும் பூமி	சத்தியத்தைக் கடைப்பிடித்தவர்

وَمَا أَنَا	مِنَ الْمُشْرِكِينَ	إِنَّ صَلَاتِي	وَنُسُكِي
நான் இல்லை	இணைவைப்பவர்களில்	நிச்சயமாக எனது தொழுகை	இன்னும் எனது வணக்கம்

وَمَحْيَايَ	وَمَمَاتِي	لِلَّهِ	رَبِّ الْعَالَمِينَ
எனது வாழ்வு	எனது மாரணம்	அல்லாஹ்வுக்கே	அகிலங்களின் பாத்தகாவலன்

لَهُ لَا شَرِيكَ	وَبِذَلِكَ	أُمِرْتُ	وَأَنَا	مِنَ الْمُسْلِمِينَ
அவனுக்கு இணை யாரும் எதுவுமில்லை	இதைக் கொண்டே	நான் ஏவப்பட்டுள்ளேன்	நான்	கட்டுப்பட்டவர்களில் உள்ளவன்

اللَّهُمَّ	أَنْتَ الْمَلِكُ	لَا إِلَهَ إِلَّا أَنْتَ
இறைவா	நீ எஜமான்	உன்னைத் தவிர வணக்கத்திற்குத் தகுதியானவன் யாருமேயில்லை

أَنْتَ رَبِّي	وَأَنَا عَبْدُكَ	ظَلَمْتُ نَفْسِي
நீ எனது இறைவன்	நான் உனது அடிமை	எனக்கு நானே அனியாயம் செய்துவிட்டேன்

وَأَعْتَرَفْتُ بِذُنُوبِي	فَاعْفِرْ لِي	ذُنُوبِي
எனது பாவத்தை நான் ஒப்புக் கொண்டேன்	எனக்கு நீ மன்னித்து விடு	எனது பாவங்களை

جَمِيعًا	إِنَّهُ	لَا يَغْفِرُ	الدُّنُوبَ	إِلَّا أَنْتَ
அனைத்தும்	நிச்சயமாக அது	மன்னிக்க முடியாது	பாவங்கள்	உன்னைத் தவிர

وَاهْدِنِي	لأَحْسَنِ	الأَخْلَاقِ	لَا يَهْدِي
எனக்கு வழிகாட்டு	மிகச் சிறந்ததின் பால்	குணங்கள்	வழிகாட்ட முடியாது

لأَحْسَنِهَا	إِلَّا أَنْتَ	وَاصْرِفْ	عَنِّي
அதில் மிக அழகானதின் பால்	உன்னைத் தவிர	திருப்பி விடு	என்னை விட்டும்

سَيِّئِهَا	لَا يَصْرِفُ	عَنِّي	لَبَّيْكَ & سَعْدَيْكَ
அதன் தீங்கு	திருப்ப முடியாது	என்னை விட்டும்	உன்னிடம் சரணடைந்தேன்

وَالْخَيْرِ	كُلُّهُ	فِي يَدَيْكَ	وَالشَّرِّ	لَيْسَ
நல்லது	அது அனைத்தும்	அவனுடைய இரு கரங்களில் இருக்கிறது	தீமை	இல்லை

إِلَيْكَ	أَنَا بِكَ	وَإِلَيْكَ
உன் பால்	நான் உன்னைக் கொண்டே இருக்கிறேன்	இன்னும் உன் பக்கமே இருக்கிறேன்

تَبَارَكْتَ	وَتَعَالَيْتَ	أَسْتَغْفِرُكَ
நீ அருள் மிக்கவனாக இருக்கிறாய்	நீ உயர்ந்து விட்டாய்	உன்னிடம் நான் மன்னிப்புத் தேடுகிறேன்

اغْفِرْ	اللَّهُمَّ	أَتُوبُ	وَ
மன்னித்தருள்	இறைவா!	மீளுகிறேன்	இன்னும்

وَمَا أَسْرَرْتُ	وَمَا أَخْرْتُ	مَا قَدَّمْتُ	لِي
நான் ரகசியமாகச் செய்தவை	,பிற்ப்படுத்தியவை	நான் முற்படுத்திவிட்டவை	எனக்கு

وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ	وَمَا أَسْرَفْتُ	وَمَا أَعْلَنْتُ
நீ அறிந்திருக்கிறாயோ அது	நான் அனாவசியமாகச் செய்தவை	நான் பகிரங்கமாகச் செய்தவை

وَأَنْتَ الْمُؤَخَّرُ	أَنْتَ الْمُقَدَّمُ	مِنِّي
நீயே பிந்தியவன்	நீயே முந்தியவன்	என்னில்

أَنْتَ	إِلَّا	لَا إِلَهَ
உன்னை	தவிர	வணக்கத்திற்குத் தகுதியானவன் யாருமில்லை

அத்தவறிய்யாத், ஸலவாத், துஆக்கள் ஓதிய பிறகு "அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல் லாஹ்" என்று கூறி தொழுகையை முழுமைப்படுத்திட வேண்டும்.

ஸலாமு கூறி முகத்தை வலப்புறமும், இடப்புறமும் தன் கன்னத்தின் பகுதியை பின்னால் உள்ளவர்கள் பார்க்குமளவுக்கு நன்கு திருப்ப வேண்டும்.

عَنْ عَبْدِ اللَّهِ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُسَلِّمُ عَنْ يَمِينِهِ وَعَنْ شِمَالِهِ حَتَّى يَرَى بَيَاضَ خَدِّهِ  
السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ أَبُو دَاوُدَ

: நபி (ஸல்) அவர்கள் தம் கன்னத்தின் வெண்மை பார்க்கப்படும் அளவுக்கு தமது வலப்பக்கமும் தமது இடப்பக்கமும் சலாம் கூறுபவர்களாக இருந்ததை நான் கண்டேன். அறிவிப்பவர்: ஸஅது(ரலி) நூல்கள்: முஸ்லிம், நஸயீ